

06.08.2024

கூடுதல் அமர்வு நீதிமன்றம்(விரைவு நீதிமன்றம்) விழுப்புரம்.

அமர்வு வழக்கு எண்.43/2021

அ.சா.12

பெயர்	கலியமூர்த்தி		
த/பெ	பெருமாள்		
கிராமம்	பள்ளிபுதுப்பட்டு	தொழில்	
தாலுக்கா	கண்டமங்கலம்	வயது	54/2024
மாவட்டம்	விழுப்புரம்	தேதி	

இன்று உதவியாளர் அவர்களால் சத்திய பிரமாணம் செய்க்கப்பட்டு விசாரிக்கப்படுகிறார்.

முதல் விசாரணை

நான் மேற்படி விலாசத்தில் வசித்து வருகிறேன். நான் தற்போது கொத்தனார் வேலை செய்து வருகிறேன். இந்த வழக்கில் இறந்துபோன ராஜ்கிரன் என் தம்பி முறை ஆவார். அவரது தந்தை ராதாகிருஷ்ணன் எனக்கு சித்தப்பா முறை ஆகும். அ.சா.ஆ. 1 வாசகி எனக்கு சித்தி ஆகும். சாட்சி ராணி, சிவபாலன் ஆகியோர்களை எனக்கு தெரியும். ராஜ்கிரன் மனைவி சசி என்கிற கஸ்தூரியை எனக்கு தெரியும். அவர் முதலாவதாக நிற்கும் (இரண்டாம் எதிரி தான்) நபர் தான். 3வது எதிரி கலாவை எனக்கு தெரியும். இந்த வழக்கில் 1, 4 எதிரிகளை எனக்கு தெரியாது. ராஜ்கிரன் தற்போது உயிருடன் இல்லை. அவர் 4 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். அவர் எப்படி இறந்தார் என்று எனக்கு தெரியாது. இறந்த ராஜ்கிரனின் பிரேதத்தை நான் பார்த்தேன். அவர் தலையில் காயம் இருந்தது. என்னை காவல் துறையினர் விசாரிக்கவில்லை. இறந்துபோன ராஜ்கிரனுக்கும், சசி என்கிற கஸ்தூரிக்கும் இருந்த பிரச்சனைகள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது.

(சாட்சியை பிறழ் சாட்சியாக கருதி குறுக்கு விசாரணை செய்ய அரசு தரப்பில் அனுமதி கோரி அனுமதி வழங்கப்பட்டது.)

அரசு தரப்பு குறுக்கு விசாரணை

இந்த வழக்கில் இறந்துபோன ராஜ்கிரனுக்கும், பொத்தாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சசி

என்கிற கஸ்தூரிக்கும், சம்பவத்திற்கு 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது என்றும் அவர்களுக்கு ரீகன் மற்றும் பிரியன் என்ற இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளார்கள் என்றும் சசிக்கு வேறு ஒரு நபருடன் கள்ளத்தொடர்பு இருந்து அவருடன் சென்றுவிட்டார் என்றும், அதனால் அவர்களுக்குள் பிரச்சனை இருந்து வந்தது என்றும், வெளியில் சென்ற சசி சம்பவத்திற்கு 1 வாரத்திற்கு முன்பு வீட்டிற்கு திரும்பி வந்துவிட்டார் என்றும், மீண்டும் அவர்களுக்குள் சண்டை இருந்துவந்தது என்றும், கடந்த 13.04.2019ந் தேதி காலை 6 மணியளவில் பள்ளிநேலியனூர் ரயில்வே கேட் பாண்டிச்சேரி நோக்கியுள்ள ரயில்வே பாதையில் ராஜ்கிரன் பிணமாக கிடப்பதாக அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் தகவல் சொன்னார்கள் என்றும், நானும் வாசுகியும் மற்றும் ஊர் பொதுமக்களும் சென்று பார்த்தோம் என்றும், அப்போது சசி என்கிற கஸ்தூரி அவரது தாயார் கலா மற்றும் குழந்தைகளை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார்கள் என்றும், அ.சா.1 வாசுகி கண்டமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் என்றும், எனக்கு பிரேதத்தை அடக்கம் செய்தோம் என்றும், அப்போது ராஜ்கிரனின் அப்பா ராதாகிருஷ்ணன் என்னிடம் ராஜ்கிரனின் மகன் ரீகனை விசாரித்ததாகவும், அவரிடம் ராஜ்கிரனை (என் அப்பாவை) தீபக்ராஜ் மரம் வெட்டும் கோடாலியால் தலையில் வெட்டி சாகடித்தான் என்றும், நான் பார்த்தேன் என்றும், அதனால் தான் என்னையும், என் தம்பியையும், என் பாட்டியும் அம்மாவும் அழைத்து சென்று விட்டார்கள் என்று ராதாகிருஷ்ணன் என்னிடம் சொன்னார் என்றும் சொன்னேன் என்றால் சரியல்ல. பின்னிட்டு நான் சந்தேகப்பட்டபடியே ராஜ்கிரனை அவன் பொண்டாட்டியும், மாமியாரும், தீபக்ராஜ் உடன் சேர்ந்து திட்டம்போட்டு கொலை செய்து யாருக்கும் தெரியாமல் ராஜ்கிரனை பிரேதத்தை பள்ளிநேலியனூர் ரயில்வே தண்டவாளத்தில் போட்டுள்ளார்கள் என்று சொன்னேன் என்றால் சரியல்ல. எதிரிகள் கேட்டுக்கொண்டதன் பேரில் உண்மையை மறைத்து பொய் சாட்சியம் அளிக்கிறேன் என்றால் சரியல்ல.

எதிரிகள் தரப்பு குறுக்கு விசாரணை

இல்லை

மறுவிசாரணை

இல்லை